



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 25]

சென்னை, புதன்கிழமை, ஜூன் 19, 2019
ஆணி 4, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(3)(பி)—ன் கீழான
அறிவிக்கை

ந.க.எண் 848/இ1/2016 நாள் 27.05.2019

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 16(3)(b)—ன்படி பதிவாளரிடம் கோர்வை செய்யப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டறிக்கைகள் தங்கள் சங்கத்தால் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கும் மேலாக இவ்வலுவலகத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என இவ்வலுவலகப் பதிவுருக்களிலிருந்து தெரிய வருகிறது. இந்நிலையில் தங்கள் சங்கம் செயல்பாட்டில் இல்லை என்று முடிவு செய்யப்படுகிறது. எனவே இது குறித்து வெளியிடப்படும் அறிவிப்பு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் தங்கள் சங்கம் செயல்பாட்டில் உள்ளதென்பதற்கு ஆதார பூர்வமாக முகாந்திரமளிக்கத் தவறினால் தங்கள் சங்கம் சங்கப் பெயர் சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்கப்படுவதுடன் பிரிவு 44(4)ன் கீழ் சங்கம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் என்பது இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

வரிசை
எண்

சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1	4/1994	மதுரை மாநகர் மணல்வண்டி தொழிலாளர்கள் நலச்சங்கம், 24, வெங்கிடசாமி நாயுடு அக்ரஹாரம் சுப்பு பிள்ளை தோப்பு பேச்சியம்மன் படித்துறை, மதுரை.
2	6/1994	தெலுங்கு கல்ச்சரல் அசோசியேஷன், நம்பர் 68-1 D.R.O.காலனி, கே.புதூர், மதுரை-7.
3	7/1994	மட்டப்பாறை வடக்குத்தெரு பசும்பொன் தேவர் இளைஞர் நற்பணி மன்றம் 3/23, வடக்குத்தெரு, மட்டப்பாறை இராமராஜபுரம் அஞ்சல், நிலக்கோட்டை.
4	11/1994	ஸ்ரீவேல்முருகன் ஹார்டிகல்ச்சரல் அசோசியேஷன் 57A, யேசுநாதத்தெரு, மீனாம்பாள்புரம், மதுரை-625 002.
5	12/1994	ஸ்ரீதுர்காதேவி காய்கறி பழ உற்பத்தியாளர் நலச்சங்கம் 25, காள்லீவரி இல்லம், இந்திரா நகர் 2வது தெரு, பீ.பீ.குளம், மதுரை-2.
6	14/1994	மேலப்பட்டி தென்னகரம்பட்டி நேரு இளைஞர் நற்பணி மன்றம் மேலப்பட்டி தென்னகரம்பட்டி அஞ்சல், மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்.
7	15/1994	வாடிப்பட்டி விமன் வெல்பேர் அசோசியேஷன் பிள்ளையார் கோவில் தெரு, வாடிப்பட்டி, மதுரை மாவட்டம்.
8	26/1994	நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் இலவச சட்ட ஆலோசனை மையம் 14, கமலா நகர், மதுரை தல்லாகுளம்.

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
9	29/1994	பசும்பொன் முத்துராமலிங்கம் நாளங்காடி மேட்டுப்பகுதி சீமை காய்கறி மற்றும் தக்காளி மொத்த வியாபாரிகள் 40, கீழவைத்தியநாதபுரம், மாயத்தேவர் காம்ப்வுண்ட், தத்தனேரி, மதுரை-18.
10	30/1994	பனைக்குளம் இணைஞர் நற்பணி மன்றம் பனைக்குளம் கிராமம், புது தாமரைப்பட்டி அஞ்சல், மதுரை மாவட்டம்.
11	35/1994	சென்ட்ரல் மார்ட்கெட் மற்றும் வெளி வியாபாரிகள் சைக்கிள் நிறுத்துவோர் பாதுகாப்பு நலச்சங்கம் 19, மேலத்தோப்பு, திருவாப்புடையார் கோவில் அக்ரஹாரம், மதுரை.
12	51/1994	மதுரை சென்ட்ரல் மார்ட்கெட் காய்கனி மொத்த வியாபாரி சங்கம் 222 வடக்கு மாசிவீதி, மதுரை-1.
13	78/1994	அலங்காநல்லூர் செங்கல் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் 2/240, நடுத்தெரு, 2வது வார்டு அலங்காநல்லூர், மதுரை-625 501.
14	84/1994	இங்லீஸ் காய்கறி வியாபாரிகள் சங்கம் 25, பி.டி.ராஜன் மெயின்ரோடு, கோரிப்பாளையம், மதுரை 625 002.
15	87/1994	மதுரை மயானம் வெட்டியான் நலச்சங்கம் மேலகைலாசுபுரம் தத்தனேரி மெயின்ரோடு, மதுரை-18.
16	94/1994	கூடல் நகர் சலவை அயன் வண்டி தொழிலாளர் நலச்சங்கம் 18/159, 4வது தெரு கூடல்நகர், மதுரை-18.
17	96/1994	அலங்காநல்லூர் ஒன்றிய பெண்கள் முன்னேற்ற சங்கம் Z.10, கமிஷனர் காம்ப்வுண்டு, அலங்காநல்லூர், வாடிப்பட்டி வட்டம்.
18	98/1994	அலங்காநல்லூர் டாக்டர்-இராசாசர் முத்தையர் நற்பணி மன்றம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அலங்காநல்லூர்.
19	108/1994	எமினென்ட் எஜுகேஷனல் இன்ஸ்டிடியூட் 1/212, காவேரி 3வது கிராஸ் ஸ்ட்ரீட்கர் காலனி, திருப்பாலை அஞ்சல், மதுரை-14.
20	110/1994	மேலமடை பாண்டி முனீஸ்வரர் மனமகிழ் மன்றம் 56, அழகர் கோவிலரோடு, தல்லாகுளம், மதுரை-625 002.
21	112/1994	நந்தலா பெண்கள் மேம்பாட்டு இயக்கம் கொண்டயம்பட்டி, தனிச்சியம் வழி, மதுரை-21.
22	113/1994	அய்யங்கோட்டை மகளிர் மேம்பாட்டு மன்றம் அய்யங்கோட்டை தனிச்சியம் வழி, வாடிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டம்.
23	114/1994	செம்புகுடிப்பட்டி கிராம பெண்கள் மேம்பாட்டு இயக்கம் செம்புகுடிப்பட்டி, தனிச்சியம் அஞ்சல், வாடிப்பட்டி வட்டம், மதுரைமாவட்டம்.
24	120/1994	தமிழ்நாடு தொழிற் பேட்டைகள் குடியிருப்போர் பொது நலச்சங்கம் 53, (ஏ.பு) தொழிற்பேட்டை குடியிருப்பு கோ.புதூர் மதுரை-7.
25	121/1994	போரம் பார் எஜுகேஷனல் அண்ட் என்வயர்மென்ட் டெவலப்மெண்ட் 46, காந்திபுரம் II வது தெரு, கே.புதூர், மதுரை-7.
26	123/1994	காஞ்சிபுரம் பேட்டை அனைத்து சிறுதொழில் சில்லரை வியாபாரிகள் சங்கம் 2/100 பெரியப்பட்டி ஊராட்சி, காஞ்சரம் பேட்டை, மதுரை-14.
27	124/1994	டிரைனிங் பார் ரூரல் எஜுகேஷன் அண்ட் என்வயர்மெண்டல் இம்ரூவ்மெண்ட் சொசைட்டி W/3, 127C வடக்கு தெரு, கொண்டயம்பட்டி அஞ்சல், தனிச்சியம் வழி, வாடிப்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம்.
28	127/1994	தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்கம் மதுரை பிளாட் எண்.272, கே.கே.நகர், மதுரை-20.
29	133/1994	மதுரை மீனாம்பாள்புரம் இஸ்லாமி இளம்பிறை நற்பணி இயக்கம் 207, குலமங்கலம் மெயின்ரோடு, மீனாம்பாள்புரம், மதுரை-625 002.
30	135/1994	ஆதி திராவிடன்ஸ் கல்சரல் அசோசியேஷன் பிளாட் 4/193, முல்லைதெரு, குறிஞ்சி நகர், ரிசர்வேலைன் அஞ்சல், மதுரை-14.
31	145/1994	சொசைட்டி பார் ஹெல்த் அவேர்னஸ் அண்ட் பெர்சனாலிடி என்ரிச்மெண்ட் 12-1/71, விஸ்வநாதபுரம், மதுரை-625 014.
32	154/1994	Society for Litigation Awareness and aid for the public 5/95, கண்ணதாசன் தெரு, அண்ணா நகர், மதுரை-20.
33	156/1994	அசோசியேஷன் ஆப் கிளிநிக்கல் லேபாரேட்டரீஸ் அண்ட் எக்ஸ்ரேஸ் பிளாட் எண்.233, LIG காலனி, கே.கே.நகர், மதுரை-20.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
61	248/1994	வள்ளுவர் நகர் காலனி நல உரிமைச்சங்கம் 4ஏ, வள்ளுவர் நகர் காலனி, பழைய நத்தம் சாலை, மதுரை.
62	250/1994	வைகை கட்டிடத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் 8, மாரியம்மன் கோவில் தெரு, மீனாம்பாளப்புரம், மதுரை-2.
63	254/1994	அண்ணாநகர் ஜெமின் சங்கம் 273, அண்ணாநகர், மதுரை-20.
64	261/1994	சிலோன் காலனி காந்தி இளைஞர் நற்பணி மன்றம் 4/212, சிலோன் காலனி, புதுச்சக்காம்பட்டி, மேலூர் வட்டம்.
65	267/1994	யூத் விகாஸ் கேந்திரா கஸ்தூரிபாய் நிலையம், உறங்காம்பட்டி அஞ்சல், மேலூர் வட்டம்.
66	281/1994	மதுரை அண்ணாநகர், எலக்ட்ரிகல் வியாபாரிகள் சங்கம் 273, அண்ணாநகர் 2வது மாடி, மதுரை-625 020.
67	287/1994	டுடோரியல் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு மேட்டுபெருமாள் நகர், T.வாடிப்பட்டி, மதுரை-624 218.
68	290/1994	சோசியல் ஒர்க் புராஜெக்ட் அன் எய்ட்ஸ் நெட் ஒர்க் பிளாட்.5, P&T நகர் மெயின்ரோடு, மதுரை-14.
69	293/1994	அபாட் பார் லேனிங் அண்ட் பூட்டிங் ஆப் அபேன்டன்ட் 5K, சாலை புதூர், மதுரை-18.
70	297/1994	மதுரை குளிர்சாதன இயந்திரங்கள் பழுது பார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நலவாழ்வு சங்கம் 30, பனசல் ரோடு. ஷெனும் நகர், மதுரை
71	298/1994	சர்வேயர் காலனி வர்த்தகர்கள் சங்கம், 39B, சர்வேயர் காலனி, கோ.புதூர், மதுரை-625 007.
72	299/1994	த அசோசியேஷன் ஆப் அட்ராலிஸ்சிஸ் ஆப் இந்தியா மதுரை நிகனல் பிராஞ்ச் E.N.T.பிவி ராஜாஜி மருத்துவமனை, மதுரை-2.
73	304/1994	மதுரை அண்டு மலேசியா ஆயிரவையி மஞ்சப்பத்தூரார் சங்கம், 4, சிவசண்முகம் பிள்ளை தெரு, செனாய்நகர், மதுரை-20.
74	305/1994	சொசைட்டி பார் சஸ்டைன்பிளீரல் டெவலப்மெண்ட் தெத்தூர் அஞ்சல், பாலமேடு வீதி, வாடிப்பட்டி வட்டம்.
75	313/1994	மதுரை மாவட்ட வீடியோ கிராபர்ஸ் அசோசியேசன் 237, எல்.ஐ.ஐ.காலனி, கே.கே.நகர், மதுரை.
76	317/1994	வைகை வடகரை சிறுதொழில் சிறுவியாபாரி நலச்சங்கம் 44, பீ.பீ.அருள்தாள்புரம், தத்தனேரி மெயின்ரோடு, மதுரை-18.
77	318/1994	எர்ரம்பட்டி நேரு இளைஞர் மக்கள் நல இயக்கம் எர்ரம்பட்டி வாடிப்பட்டி வட்டம்.
78	319/1994	மதுரை தாசில்தார் நகர் மருது பாண்டியர் தெரு வடபகுதி குடியிருப்போர் நலச்சங்கம் 2/332, சரணவன் தெரு, தாசில்தார் நகர், மதுரை.
79	324/1994	ராஜாஜி ஹோம் பார்த் ஏஜ்ட் பழைய நத்தம் ரோடு, மதுரை-14.
80	325/1994	சென்ட்ரல் தி நாசிக் ரூரல் எஜுகேஷனல் அண்ட் என்வாய்மெண்ட்ஸ் அசோசியேசன் 8A, கஸ்தூரிபா நகர், மேலூர்.
81	328/1994	ஜவஹர்லால்நேரு கைத்தறி நெசவாளர்கள் அபிவிருத்தி சபை 5/117, ஏ.சி.எஸ்.ஆர்.நகர், ஸ்ரீவிநாயகர் 2வது தெரு, மானகிரி, மதுரை-2.
82	329/1994	மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தெரு, பாண்டித்துரை பஜார் சிறு தொழில் சாலையேர வியாபாரிகள் நலச்சங்கம் 27, வடக்கு லைன் 6வது சந்து சிம்மக்கல், மதுரை-1.
83	330/1994	வைகை பில்டிங் சென்டர் 5, காமாட்சியம்மன் கோவில் தெரு, விளாங்குடி, மதுரை-625 401.
84	331/1994	ஓய்.ஓத்தக்கடை தையல்தொழிலாளர் நலச்சங்கம் 3/10, திருமோகூர் அஞ்சல், மதுரை மாவட்டம்.
85	333/1994	தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய ஒவர்கியர்கள் சங்கம் 1 சி.எம்.நகர் 3வது தெரு, கோ.புதூர், மதுரை-7.
86	334/1994	தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் 86, குருபவனம், நேத்தாஜி மெயின்ரோடு, மீனாம்பாளப்புரம்.
87	338/1994	தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊர்தி ஒட்டுநர்கள் பெடரேசன் மாவட்ட ஆட்சியர் வளாகம் மதுரை-20.
88	341/1994	மேட்டுப்பட்டி நேரு இளைஞர் நற்பணி மன்றம் 15பீ, மேட்டுப்பட்டி அஞ்சல், அலங்காநல்லூர் வழி, மதுரை-2.
89	342/1994	பிளசிங் சோசியே ஹசின் அண்ட் ஜெரகேடிவ் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் 7 விவேகாநந்தா தெரு, K. சாலை புதூர், மதுரை-18.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
90	346/1994	பொது அலுவலர்கள் வீட்டு வளர்ச்சி சங்கம் 20ஏ, 2வது தெரு, 3வது சந்து, ஈ.எம்.சி.நகர், கோ.புதூர், மதுரை-7.
91	348/1994	அலங்காநல்லூர் குரூஸ் புத்தம் ஏழுஸான் குத்துவிளக்குகள் சங்கம் செல்வ ஜோஜி சவிசேஷ ஊழியம். கே.காந்தி கிராமம், கல்லணை போஸ்ட், அலங்காநல்லூர், மதுரை.
92	350/1994	வெள்ளலூர் பாரதி இளைஞர் நற்பணி மன்றம் வெள்ளலூர் அஞ்சல், மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம் 625 109.
93	352/1994	ஹீமானிட்டி சோசியல் வெல்பர் அசோசியேஷன் 63, கே.சாலை, தத்தனேரி மெயின்ரோடு, மதுரை-18.
94	356/1994	ரூரல் விமன் அண்ட் எஜிகேஷன் அண்ட் கம்யூனிட்டி டெவலப்மெண்ட் சொசைட்டி I புதூர், வாடிப்பட்டி அஞ்சல், மதுரை.
95	358/1994	பேஸ்பார் லாஞ்சிங் கம்மென்ஸ் சர்வீஸ் டு சொசைட்டி பிளாட் 2, காவேரி 3வது கிராஸ் தெரு, ஸ்ரீங்கர் காலனி, திருப்பாலை.
96	359/1994	அய்யர் பங்களா வெஸ்ட் ரெசிடென்ஸ் வெல்பர் அசோசியேஷன் பிளாட் எண்.101, டோர் 51203 ஸ்ரீநகர், அய்யர் பங்களா ஸ்டாப் திருப்பாலை, மதுரை-14.
97	360/1994	நீயு நத்தம் ரோடு, ரெசிடென்ட்ஸ் மெடரேசன் 5/110, பொறியாளர் நகர் 7வது முக்கிய சாலை, மதுரை-14.
98	361/1994	சாம்ராட் நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கம் 5/111, விவேகானந்த வீதி, தாசித்தார் நகர், மதுரை-20.
99	364/1994	இராமராசபுரம் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் 2வது வார்டு காளியம்மன் கோவில் இராமராசபுரம் அஞ்சல், வாடிப்பட்டி வட்டம்.
100	372/1994	மதுரை 18 பெரியார் நகர் குடியிருப்போர் நல உரிமை பாதுகாப்பு சங்கம் 33, பெரியார் 1வது தெரு, பாத்திமா காலேஜ் எதிர்புறம். மதுரை
101	387/1994	பள்ளமேட்டான் கண்மாய் நீர் பாசன விவசாயி நலச்சங்கம் புலிப்பட்டி அஞ்சல், அழகர் கோவில் வீதி, மதுரை-625 301.
102	388/1994	பெரிய வீரணன் கண்மாய் நீர் பாசன விவசாயி நலச்சங்கம் புலிப்பட்டி அஞ்சல், அழகர் கோவில் வழி, மதுரை-625 301.
103	391/1994	மருத்துவர் சமூக முன்னேற்ற சங்கம் பாலமேடு கமல் சலூன் பஸ்ஸ்டான்ட் சபீப் பாலமேடு-625 503.
104	392/1994	வண்டியூர் செளராஷ்டிரா சபை 3/20, செளராஷ்டிரா நகர் மெயின்ரோடு, வண்டியூர்.
105	395/1994	தமிழ்நாடு ஆதி இந்து குறவன் சமுதாய முன்னேற்ற சங்கம் 8கே, காந்தி கிராமம், அலங்காநல்லூர், வாடிப்பட்டி வட்டம்.
106	397/1994	பிரதர்ஸ் எஜுகேசனல் சோசியல் அண்ட் கல்கரல் சென்டர் 4/2 43 யமுனா தெரு, சர்வேயர் காலனி, கே.புதூர், மதுரை-7.
107	400/1994	பூங்கா நகர் ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் 89, லோகாஸ்ட் காலனி, கே.கே.நகர், மதுரை-20.
108	401/1994	வைகை வடகரை ஆட்டோ தொழிலாளர் நல உரிமைச்சங்கம் 29, பாலம்ஸ்டேசன் ரோடு, செல்லூர் பஸ்ஸ்டாப், செல்லூர், மதுரை.
109	403/1994	கொட்டாம்பட்டி நேரு இளைஞர் நற்பணி மன்றம் 2/1, அய்யனார்புரம், மந்தை தெற்கு, கொட்டாம்பட்டி, மேலூர்.
110	406/1994	கோடாங்கி பட்டி கிராம நண்பர்கள் நற்பணி இயக்கம் கிழக்கு தெரு 1வது வார்டு கோடாங்கி பாலமேடு வழி வாடிப்பட்டி வட்டம்.
111	408/1994	ஸ்ரீ ஏழை காத்த அம்மன் அக்கி அண்ட் ஹாடிகல்சர் குரோயர்ஸ் டெவலப்மெண்ட் கொட்டாம்பட்டி அஞ்சல், மேலூர் தாலுகா.
112	409/1994	தமிழ்நாடு ரூரல் என்வயர்மெண்டல் எஜுகேஷன் சொசைட்டி 48.2 முனியாண்டி கோவில் தெரு, மேலூர்-625 106.
113	410/1994	அழகாபுரி கண்மாய் நீர்பாசன விவசாயிகள் சங்கம் 6/37, சேக்கிபட்டி அஞ்சல், மதுரை மாவட்டம்.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
114	411/1994	முத்துகுமார் பிள்ளை கண்மாய் நீர்பாசன விவசாயிகள் சங்கம் இ.ஆலம்பட்டி சேக்கிபட்டி கிராமம், குன்னாரம்பட்டி அஞ்சல், மதுரை.
115	412/1994	லேன் ரூரல் எஜுகேஷனல் டெவலப்மெண்ட் சொசைட்டி 41, மெயின்ரோடு, மேலூர்.
116	413/1994	தாசில்தார் ஆன்மிகப்பேரவை 4/373, சித்தி விநாயகர் கோவில் தெரு, தாசில்தார் நகர், மதுரை-20.
117	414/1994	மதுரை சிம்மக்கல் பழைய டயர் வியாபாரி சங்கம் 1பி.எவ்.என்.பி.மடம் சந்து சிம்மக்கல் மதுரை-625 001.
118	415/1994	யானைமலை கல் உடைக்கும் பெண் தொழிலாளர்கள் சங்கம் கொடிக்குளம் அஞ்சல், நரசிங்கம் வழி, மதுரை.
119	416/1994	இடையபட்டி பனைக்குளம் கிராம மன மகிழ்மன்றம் டோர்.27/இ பனைக்குளம் கிராமம் குறுக்குத்தெரு, மெயின்ரோடு, புதுதாமரைப்பட்டி, மதுரை.
120	417/1994	மதுரை மாநகர் சிறுதொழில் டயர் மற்றும் காலனி ரப்பர் பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் நலச்சங்கம் 39ஏ, அனுமார் கோவில் படித்துறை சிம்மக்கல் மதுரை-1.
121	418/1994	பாரதியார் இன்டகிரேட்டட் ரூரல் டெவலப்மெண்ட் சொசைட்டி 2/221, சக்தி நகர், கண்ணனேந்தல் சாலை, ஐயர் பங்களா, மதுரை-14.
122	421/1994	ராயல் வாலண்டரி சர்வீஸ் சொசைட்டி 150, அழகர் கோவில் ரோடு, தல்லாகுளம், மதுரை.
123	424/1994	பாஸ்பின் ஹர்டிகல்சர் டெவலப்மெண்ட் சென்டர் 25, மெயின்ரோடு, பரவை, மதுரை.
124	425/1994	Community Enterprise Forum International (CEFI) 18c/1. Kennet Cross Road, Ellisnagar, Madurai -10
125	427/1994	ஆவின் சக்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சர்வேயர் காலனி, மதுரை-1.
126	428/1994	கச்சைகட்டி கிராம மக்கள் நலச்சங்கம் யாதவர் தெரு, கச்சைகட்டி அஞ்சல், வாடிப்பட்டி வட்டம் 624 218.
127	435/1994	ஐவஹர்புரம் இளைஞர் சமூக நலச்சங்கம் கலைஞர் வீதி, சங்கர்புரம், கோ.புதூர், மதுரை-625 007.
128	439/1994	குலோரி லீகல் எஸ்ட் சொசைட்டி சட்ட அலுவலகம் 64 புது LIG காலனி, அண்ணாநகர், மதுரை-20.
129	446/1994	குமார சமுத்திரம் கண்மாய் நீர்பாசன விவசாயிகள் சங்கம் வெள்ளினிப்பட்டி மணப்பச்சேரி அஞ்சல், மேலூர் தாலுகா, மதுரை-625 103.
130	448/1994	தமிழ்நாடு மனித நல தொண்டு நிறுவனம் அப்பன் திருப்பதி, அழகர் கோவில் ரோடு, மதுரை.
131	449/1994	ஸ்ருஷ்டி இந்தியன் மியூசிக் ரிசர்ச் பவுன்டேசன் 70, தல்லாகுளம், மதுரை-625 002.
132	450/1994	அன்னை சந்தியா வடக்கு சித்திரை வீதி, சாலையேயர் வியாபாரிகள் நலச்சங்கம் 12, சோமசுந்தர அக்ரஹாரம் மதுரை-1.
133	452/1994	மதுரை மேற்கு ஒன்றிய அருந்ததியர்கள் மேம்பாட்டு நலச்சங்கம் 3/8, வீரபாண்டி திருமால்புரம் அஞ்சல், நத்தம் வழி, மதுரை-14.
134	453/1994	வீரபாண்டி மாதர் முன்னேற்ற சங்கம் வீரபாண்டி நகர், கருப்பாயூரணி அஞ்சல், மதுரை-20.
135	454/1994	கிராம இளைஞர் முன்னேற்ற சங்கம் சிதம்பரம் பட்டி 83பி, சிதம்பரம் பட்டி, கொடிக்குளம் அஞ்சல், மதுரை மாவட்டம்.
136	456/1994	பாலமேடு பிள்ளையார் உறவின் முறை சங்கம் வ.உ.சிரம்பரம் பிள்ளை தெரு, பாலமேடு-625 503.
137	457/1994	வாடிப்பட்டி வட்டம், அன்னை இந்திரா கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு சங்கம் 3.2.24 நீரேத்தான் வாடிப்பட்டி வளையல்காரத்தெரு, மதுரை-18.
138	458/1994	கைலம்பட்டி நேரு இளைஞர் நற்பணி மன்றம் கைலம்பட்டி மேலவளவு அஞ்சல், மேலூர் வட்டம், மதுரை-625 105.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
139	459/1994	வ.உ.சி.தம்பரம் நற்பணி மன்றம் புது விளாங்குடி 7/9, அண்ணா தெரு, புது விளாங்குடி, விசாலாட்சி நகர், மதுரை-625 401.
140	462/1994	தாதன்குளம் கண்மாய் ஆளுங்கட்சிகாரர்கள் சங்கம் வார்டு எண்.6, தாதன்குளம், டோர்.6/8, கல்லடிப்பட்டி, சிலுக்குவார் பட்டி வழி, நிலக்கோட்டை.
141	464/1994	பெத்தேல் ரூரல் டெவலப்மெண்ட் சோசியல் சர்வீஸ் ஆர்கனைசேஷன் 244/4B, ஜோதி நகர், மேலூர்.
142	100/1995	மதுரை மாவட்ட அமெச்சூர் காபாடி கழகம் 54, வடக்கு கிருஷ்ணன் கோவில்தெரு, மதுரை-625 001.
143	10/1997	கொட்டாம்பட்டி ஊரக விளையாட்டு மையம், அரசு மேல்நிலைப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, கொட்டாம்பட்டி.
144	61/1997	மதுரை மலர் வணிக கமிஷன் வியாபாரிகள் நலச் சங்கம், பூ மார்க்கெட், வேளாண் விற்பனை வளாகம், மேலூர் ரோடு, மாட்டுத்தாவணி, மதுரை - 625 007.
145	99/1998	வாடிப்பட்டி ஊரக விளையாட்டு மையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வாடிப்பட்டி.
146	37/2000	பிரைம் பேட் மிண்டன் கிளப் 11, சுப்புராமன் தெரு, குமார் காம்ப்ளக்ஸ், அண்ணாநகர், பஸ்ஸ்டாண்டு மதுரை-20.
147	40/2000	தி.மதுரை கிரிக்கெட் அகாடமி 25,வ.உ.சி.தெரு, கே.புதூர் மதுரை-7.
148	11/2001	தம்புத்தா ஃப்ரீ ஸ்டைல்குட்பூ அசோசியேஷன் 41,அங்கயற்கண்ணி நகர் அருள்தாஸ்புரம் தத்தனேரி மதுரை-18.
149	24/2001	மதுரை மாவட்ட பாடி பில்லிங் உரிமையாளர்கள் நலச்சங்கம் 4,கே.சாலைபுதூர் - தீக்கதிர் ஆபிஸ் எதிர்புரம் எ.கெச்.7 ரோடு. விளாங்குடி மதுரை-625 018.
150	26/2001	சக்ரா ரோலர் ஸ்கேட்டிங் கிளப் மதுரை 489/2, செம்பருத்தி தெரு, கோமதிபுரம் 6வது மெயின் மதுரை-20.
151	32/2001	தி.மதுரை டிஸ்ட்ரிக்ட் செஸ் அசோசியேசன் 3/174,பாண்டிநகர், 3வது தெரு, மூன்று மாடிக் மதுரை-7.
152	6/2002	மேலூர் வட்டார கோஷின்-கிங்-காங் கராத்தே விளையாட்டுச் சங்கம் சொக்கன் பெட்டிக்கடை, பட்டுர் அஞ்சல் மேலூர் வட்டம், மதுரை மாவட்டம்.
153	27/2002	மதுரை மெட்ரோ ஆபிசர்ஸ் கிளப் ஏ.ஆர்.லையன்ஸ், கலெக்டர் கேம்பர் ஆபிஸ் எதிர்புறம் நியூ நத்தம் ரோடு மதுரை 625 007.
154	121/2002	மதுரை மீனாட்சிபுரம் தென்னவர் சிலம்பாட்ட குழு 11, நேதாஜி மெயின்ரோடு, மீனாம்பாள்புரம், மதுரை-2.
155	73/2004	Madurai District Squash Rackets Association 12, Jawahar Road, Chokkikulam Madurai.
156	103/2004	மதுரை மாவட்ட பளுதூக்கும் சங்கம் 29,கிருஷ்ணாபுரம் காலனி 3வது தெரு, மதுரை-14.
157	43/2005	மதுரை மாவட்ட பாக்கிங் அசோசியேசன் 16 கல்பாலம் ரோடு கோரிப்பாளையம் மதுரை-2
158	62/2006	விண்ணர் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் மதுரை எண் 87, பி.டி.ராஜன் ரோடு, சொக்கிகுளம் மதுரை-2.
159	113/2006	Madurai North District Gymnastics Association C3/149,Police Quarters, Reserve Line, Madurai. 14.
160	73/2007	ரோலர் ஸ்கேட்டிங் ஃபெடரேசன் அப் தமிழ்நாடு கதவுஎண்.45,சூரியா காம்ப்ளக்ஸ், தல்லாகுளம், மதுரை-2
161	16/2008	ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ஆப் மதுரை எண்.230,வள்ளுவர்காலனி கிழக்கு,மதுரை-17
162	43/2008	மதுரை மாவட்ட ஆர்ச்செரி அசோசியேசன் கதவுஎண்.489/2,செம்பருத்தி வீதி,கோமதிபுரம் 6வதுமெயின், மதுரை-20
163	20/2009	Madurai District Roller Skaters Parents Association கதவுஎண்.1/330, வ.உ.சி.நகர்,யாதவர் ஆண்கள் கல்லூரி எதிர்புறம். மதுரை-625 014.

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
164	34/2009	பிரெண்ட்ஸ் பேட்மிட்டன் கிளப் கதவுஎண்.4/330,சித்திவிநாயகர் கோவில்தெரு,தாசில்தார் நகர், மதுரை-20
165	35/2009	Madurai District Silambatta Association 8, கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம்,மதுரை.2
166	36/2009	யெஸ் பேட்மிட்டன் கிளப் கதவு எண்.519, அண்ணாநகர், மதுரை-20
167	44/2009	விக்கி பேட்மிட்டன் கிளப் கதவு எண். 6/369, பார்வதி இல்லம்,ஐலேண்ட் நகர், ஆத்திசூளம், கோ.புதூர், மதுரை-7
168	45/2009	மெஜஸ்டிக் பேட்மிட்டன் கிளப் கதவு எண்.352, அண்ணாநகர், மதுரை-20
169	47/2009	தீபம் ரெக்ரியேஷனல் கிளப் 5/756,வேளாங்கண்ணி தெரு, தேவர் நகர், வண்டியூர், மதுரை-20
170	56/2009	ராயல் பேட்மிட்டன் கிளப் எண்.55,எல்.ஐ.ஐ. காலனி, கே.கே.நகர், மதுரை-20
171	62/2009	ஸபையர் பேட்மிட்டன் கிளப் பிளாட்.எண்.352, அண்ணாநகர், மதுரை.20
172	63/2009	மதுரை மாவட்ட பாட்பில்லிங் - ஃபிட்னெஸ் அசோசியேஷன் 12, மாரியம்மன் கோவில் 1வது சந்து, கோரிப்பாளையம், மதுரை-2
173	66/2009	மதுரை மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு 8.கல்பாலம் ரோடு, மதுரை.2
174	75/2009	Amman Recreation and Sports Club Sathasivam Illam, Rajaji Nagar, Karungalagudi (Post). Melur Taluk, Madurai District.
175	77/2009	எமனாட்டு பேட்மிட்டன் கிளப் கதவுஎண்.2/1150,ராஜாதெரு,வ.உ.சி.நகர், மேலமடை, மதுரை-20
176	107/2009	Madurai Tennis Foundation Door No. 9.Thamukam Park Road, Madurai-20
177	6/2010	Five Star Recreation Club கதவுஎண். 579, P.N.R. வக்கீல் காம்பளக்ஸ்,நரசிங்கம் ரோடு, கடச்சனேந்தல், மதுரை மாவட்டம்.
178	31/2010	Madurai District Skateball Cricket Association கதவு எண்.112, 4வது குறுக்குத் தெரு, கலைநகர், மதுரை-17
179	46/2011	MUTHUMARIYAMMAN RECREATION AND SPORTS CLUB NO. 26, KABUR POST, KARUNKALAKUDI, MELUR TK., MADURAI DISTRICT
180	76/2011	ஐலண்ட் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் பிளாட் எண் 11, ஐலண்ட் நகர் 3வது தெரு, ஆத்திசூளம், மதுரை-625 007.
181	110/2011	Team Freedom Roller Speed Skating Club எண். 27, லூர்து நகர் 7வது தெரு, கோ.புதூர், மதுரை 625 007.
182	2/1993	மதுரை மேலவைத்தியநாதபுரம் நல உரிமை சங்கம் 43, மேலவைத்தியநாதபுரம், மதுரை-18.
183	3/1993	சக்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் 2/112,சக்திநகர், கண்ணனேந்தல், திருப்பாலை அஞ்சல்,மதுரை-14.
184	4/1993	தமிழ்நாடு உபயோகிப்பாளர் உரிமை இயக்கம் 6/42, கருப்பாயூரணி அஞ்சல், மதுரை-2.
185	6/1993	கருங்காலக்குடி பேட்டை வர்த்தகர்கள் நலச்சங்கம் செல்வம் பேங்கர்ஸ், கருங்காலக்குடி, மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்.
186	8/1993	ஹியூமன் எக்கோ லவ் அண்ட் பீஸ் சோஷியல் ஆர்கனைசேஷன் பார் தமிழ்ஸ் ஆப் இந்தியன் ஆர்ஜின் ஹெல்ப் சாப்ட் 2/382, மருதுபாண்டியர் தெரு, தாசில்தார் நகர், மதுரை-20.
187	9/1993	மதுரை ஜவஹர்புரம் குடியிருப்போர் நலஉரிமை சங்கம் கலைஞர் தெரு, ஜவஹர்புரம், கோ.புதூர், மதுரை-625 007.
188	10/1993	சிறுதூர் அருள் நகர் வெல்பேர் அசோசியேசன் TWAD போர்டு காலனி, நியூ நத்தம் ரோடு, மதுரை-625 014.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
189	11/1993	ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கம் பிளாட் எண்.12, பரமசிவம் தெரு, பாத்திமா கல்லூரி எதிரில் மதுரை-18.
190	13/1993	விளாங்குடி குடியிருப்போர் நலச்சங்கம் (தெற்கு) பிளாட் எண்.5, பார்வதி இல்லம், மீனாட்சி நகர், விளாங்குடி, மதுரை-14.
191	16/1993	கேர்ஹோம் அசோசியேசன் ஆப் மதுரை நம்பர்.20,வ.உ.சி.தெரு, கே.புதூர், மதுரை-7.
192	17/1993	சிறுதூர் ஜவஹர்லால்புரம் இளைஞர் நற்பணி மன்றம் 9ஏ, சிறுதூர், ஜவஹர்லால்புரம், திருமால்புரம் அஞ்சல், மதுரை-14.
193	20/1993	கஸ்தூரிபா மெடிக்கல் அண்ட் எஜுகேஷன் வெல்ஃபேர் யூனிட் 77, சிவகெங்கை ரோடு, சாத்தமங்கலம், மதுரை-20.
194	21/1993	மதுரை மாநகர் உடல் ஊனமுற்றோர் எஸ்.டி.டி. பி.சி.ஓ.இயக்குவோர் நல்வாழ்வு சங்கம். 78, ஏ, மாரியம்மன் கோவில் தெரு, கோ.புதூர், மதுரை-7.
195	27/1993	எஸ்ஸென் சியல் ஆயில்ஸ் பிளவர்ஸ் அண்ட் பெர்பியூமஸ் அசோசியேசன் ஆப் சவுத் இந்தியா 19, ஆசாத்தெரு, காந்திநகர், மதுரை-20.
196	31/1993	கோ.புதூர் நகை கடன் உதவி வழங்குவோர் சங்கம் 26, மல்லிகா பைனான்ஸ் மாரியம்மன் கோவில் தெரு, கோ.புதூர். மதுரை
197	32/1993	சமூக வளர்ச்சி அமைப்பு 16ஏ, விநாயகர் நகர், மதுரை-20.
198	36/1993	மதுரை ஆவின் தனியார் வாகன தொழிலாளர்கள் நலச்சங்கம் சாத்தமங்கலம், மதுரை-20.
199	38/1993	மதுரை டிஸ்ட்ரிக் டென்னிஸ் அசோசியேசன் 4/357, மூவேந்தர் தெரு, தாசில்தார் நகர், அண்ணாநகர்.
200	39/1993	உத்தங்குடி ராஜலெட்சுமி மனமகிழ் மன்றம் பிளாட் நம்பர் 7, மேலூர் தாலுகா, உத்தங்குடி, மதுரை-17.
201	42/1993	தல்லாகுளம் மகளிர் முன்னேற்ற நலச்சங்கம் 15ஏ, கமலா நகர், தல்லாகுளம், மதுரை-625 002.
202	46/1993	மதுரை மாவட்ட பளுதூக்கும் கழகம் 7,கே.தாசுநர் நகர் முதல் தெரு, செல்லூர், மதுரை-2.
203	47/1993	மதுரை சிம்மக்கல் கோவிந்தன் செட்டி சந்து சிறுவியாபாரிகள் சிறுதொழில் செய்வோர் நலச்சங்கம் 7 கோவிந்தன் செட்டி சந்து, சிம்மக்கல், மதுரை-1.
204	49/1993	டி.வி.எஸ்.நகர், எக்ஸ்டென்சன் பாலாஜி நகர், வெல்பேர் அசோசியேசன் 127, அழகர் கோவில் ரோடு, மதுரை-2.
205	50/1993	சக்தி 15, யமுனை நதி தெரு, மகாத்மாகாந்தி நகர், கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14.
206	52/1993	மதுரை அண்ணா பேருந்து நிலையம் பூ விற்பனையாளர் நலச்சங்கம் டோர்.37, காந்திநகர், கல்மண்டபம், மதுரை-20.
207	54/1993	அண்ணாநகர், கே.கே.நகர், நாடார் உறவின் முறை எச்.65, அண்ணாநகர், மதுரை-625 020.
208	57/1993	நடுப்புதுப்பட்டி வீரபாண்டியன் இளைஞர் நற்பணி மன்றம் 2/49, நடுப்புதுப்பட்டி தொந்திலிங்காபுரம் அஞ்சல், மேலூர் தாலுகா.
209	62/1993	சண்முக நேரி கண்மாய் நீர் பாசன விவசாயி சங்கம் வெள்ளயங்குன்றம் கிராமம் அப்பன்திருப்பதி அஞ்சல், மதுரை
210	64/1993	கோரிப்பாளையம் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் மடாலய வாடகைக்கு குடியிருப்போர் நலச்சங்கம் 13/1, கல்பாலம்ரோடு, கோரிப்பாளையம், மதுரை-625 002.
211	67/1993	ஜி.கல்லப்பட்டி பார்மஸ் வெல்பேர் சொசைட்டி 111 எல்.ஐ.சி.காலனி, மதுரை-20.
212	68/1993	மதுரை செல்லூர் ஜான்ஸி இளைஞர் நற்பணி மன்றம் 1 ஜான்ஸிராணிபுரம் 2வது தெரு, செல்லூர், மதுரை-2.
213	71/1993	TNMES வெல்பேர் அசோசியேசன் 27, வேலாயுதம் பிள்ளை தெரு, கோரிப்பாளையம், மதுரை-2.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
214	73/1993	சௌத் டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமர் வெல்பேர் கவுன்சில் 53A, RS பில்லிங் பேச்சியம்மன் படித்துறை, மதுரை.
215	74/1993	காந்திஜி ஈரூல் வெல்பேர் கல்ச்சரல் சென்டர் 46, மதிச்சியம் நடுத்தெரு, மதுரை-625 020.
216	76/1993	வானவில் நண்பர்கள் அன்புக்குழு 40, 2வது தெரு, அருள்தாஸ்புரம், மதுரை-625 018.
217	80/1993	தமிழ்நாடு விவசாயிகள் பேரவை 462, கே.கே.நகர், மதுரை-625 020.
218	88/1993	மதுரை அண்ணாபேருந்து நிலைய டிரிஸ்ட் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் அண்ணா பேருந்து நிலையம் மதுரை-20.
219	91/1993	லைசன்ஸ்டு பில்டர்ஸ் வெல்பேர் அசோசியேசன் 12, கணேசபுரம் தெரு, பாரதியார் 2வது தெரு, கே.புதூர், மதுரை-625 007.
220	93/1993	ஆல் இந்திய கன்ஸ்யூமர்ஸ் புரோடக்சன் கவுன்சில் 37/2, ஹீமேக்கர் தெரு, காந்திநகர், தனிச்சியம், மதுரை-20.
221	95/1993	சொசைட்டி பார் ஈகுவல்கேரியர் அண்ட் ஆப்பர் யூனிட்டி டீ நார்மல்ஸ் தி டிஸ் ஏபிட்டு 21, லூர்த்து நகர், மேல மெயின் தெரு, கே.புதூர், மதுரை-625 007.
222	97/1993	தென்இந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் 155-1, வடக்கு வெளி வீதி, சிம்மக்கல், மதுரை-1.
223	101/1993	மேலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கம் 10/13, சாலைக்கரையான் தெரு, மேலூர், மதுரைமாவட்டம்.
224	102/1993	மதுரை அண்ணா நகர் சிறு பூ வியாபாரிகள் சங்கம் 4/264, மெயின்ரோடு, செளராஷ்டிரா நகர், வண்டியூர் மதுரை-625 020.
225	104/1993	மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் மனமகிழ் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மதுரை-20.
226	105/1993	மதுரை விளாங்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்புக்குழு பிளாட் எண்.5, பார்வதி இல்லம், மீனாட்சி நகர், விளாங்குடி மதுரை-18.
227	106/1993	இந்தியன் சொசைட்டி பார் என்விரோன்மெண்டல் ஹெல்த் யூனிட் கிளினிக் 10B வல்லபாய் ரோடு, சின்ன சொக்கிசுளம், மதுரை-625 002.
228	107/1993	எஸ்.மலம்பட்டி இளந்தென்றல் இளைஞர்கள் நற்பணி மற்றும் அய்யாபட்டி அஞ்சல், மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்.
229	112/1993	மதுரை கோ.புதூர் நாடார் உறவினமுறை 134, கற்பகநகர், (கிழக்கு) கோ.புதூர், மதுரை-625 007.
230	117/1993	குறிஞ்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் பிளாட் எண். பி36, திருவள்ளூர் தெரு, குறிஞ்சி நகர், மதுரை-14.
231	118/1993	காளிகாப்பான் கிராமம் அருந்ததியர் தோல் பொருள் மற்றும் டயர் பொருட்கள் செய்வோர் நலச்சங்கம் சோணை கோவில் தெரு, காளிகாப்பான் கிராமம், திருமோகூர் அஞ்சல், மதுரை-625 107.
232	122/1993	அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய மக்கள் நற்பணி மற்றும் 48, M.G.R. நகர், கல்லணை, அலங்காநல்லூர், மதுரை மாவட்டம்.
233	123/1993	வாலண்டர் ஹெல்த் ஆர்கனைசேஷன் 26, சிவகெங்கை ரோடு, மதுரை-20.
234	124/1993	தி பெடரேஷன் ஆப் ஆல் ரெஸிடெண்ட்ஸ் ஃபேர் அசோசியேசன் 6வது வார்டு கே.கே.நகர் பிளாட் நம்பர்.16, கே.கே.நகர், மதுரை-20.
235	125/1993	மத்தெரசா மல்டி பர்பஸ் சர்வீஸ் ஆர்கனைசேஷன் 2/266, திருவள்ளூர் தெரு, சர்வேயர் காலனி, மதுரை-7.
236	126/1993	மதுரை சதாவிச நகர் மக்கள் நலமன்றம் 5/716, மறைமலைஅடிகள் தெரு, சதாசிவ நகர், மதுரை-625 020.
237	129/1993	மதுரை ஒருங்கிணைந்த வளர்ச்சி நற்பணி எழுச்சி மற்றும் மேல வடகூர் திருப்புவனம் (அஞ்சல்) மதுரை.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
238	130/1993	பாரத ரத்னா ராஜீவ்காந்தி பல நோக்கு தொண்டு சங்கம் 284, கிழக்குத்தெரு, கரும்பாலை மதுரை-625 020.
239	135/1993	ரெஸ்பெக்டபில் நியூட் ரலிசர் கில்்ட்ஸ் 147, நடுத்தெரு, காந்தி நகர் அஞ்சல், மானகிரி, மதுரை-625 020.
240	137/1993	அறிஞர் அண்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் பிளாட் எண்.266, அண்ணாநகர், மதுரை-20.
241	139/1993	சொசைட்டி பார் பியூப்ள்ஸ் லிபரேஷன் அண்ட் ரூரல் டெவலப்மெண்ட் கேந்த்ரா 6/70, மேல்மாடி சிவகாமி நகர், ஆத்திசூளம், கே.புதூர், மதுரை-7.
242	141/1993	தமிழ்நாடு அகமுடையார் இளைஞர் பேரவை 9, செக்கடித்தெரு, நரிமேடு, மதுரை-2.
243	143/1993	மதுரை அண்ணா நகர் வைகை காலனி (மேற்கு) அருள்மிகு விநாயகர் பரிபாலன சபை வைகை விநாயகர் ஆலயம் வைகை காலனி, அண்ணாநகர், மதுரை-20.
244	145/1993	மதுரை அண்ணா பேருந்து நிலைய அனுமதி பெற்ற வியாபாரிகள் நலச்சங்கம் கடைஎண்.6, அண்ணா பேருந்து நிலையம், மதுரை-625 020.
245	146/1993	வாடிப்பட்டி வயோதிகர் மற்றும் ஊனமுற்றோர்க்கான நல்வாழ்வு சங்கம் டோர்.10b-8, தலைவர்தெரு, வாடிப்பட்டி 624 218. மதுரை மாவட்டம்.
246	148/1993	மேலூர் விவேகானந்தா ரூரல் எஜுகேஷன் அண்ட் டெவலப்மெண்ட் சொசைட்டி 8/4, ஆரிபட்டி, அட்டப்பட்டி அஞ்சல், மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம் 625 108.
247	149/1993	மதுரை எழுகடல் தொடர் அங்காடி வியாபாரிகள் நலச்சங்கம் ஏ63, 3வது தளம், எழுகடல் தெரு, மதுரை 625 001.
248	153/1993	மேலூர் அடகு கடைக்காரர்கள் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் 205, அழகர் கோவில் ரோடு, மேலூர், மதுரை மாவட்டம்.
249	156/1993	செயின்ட் பால்ஸ் சொசைட்டி பார் தி மெண்டலி டிஸ் ஏபிட்டு பிளாட் எண்.15, எழில் நகர், மல்லிகை தெரு, அய்யப்பங்கனா மதுரை.
250	160/1993	மதுரை மாநகராட்சி பசும்பொன்முத்துராமலிங்க நாளங்காடி மாதவாடகை கலைசென்ஸ்தாரர்கள் வியாபாரிகள் நல உரிமைச்சங்கம் ஸ்டால் எண்.22.77 வடக்கு ஆவணி மூலவீதி சென்ட்ரல் மார்க்கெட், மதுரை-625 001.
251	164/1993	சோணைக்கோன்பட்டி அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் கோவில் தர்ம பரிபாலன சபை 2/310, குமரன் 2வது தெரு, தாசில்தார் நகர் மதுரை-625 020.
252	171/1993	ஆண்டார்கொட்டாரம் விவேகானந்தா சமூக நலச்சங்கம் பசும்பொன் நகர், ஆண்டார்கொட்டாரம் அஞ்சல், மதுரை வடக்கு
253	173/1993	சி.ஏ.எஸ்.காலனி, மக்கள் நல இயக்கம் 22ஏ, சி.ஏ.எஸ்.காலனி விளாங்குடி, மதுரை-625 018.
254	176/1993	அண்ணா பேருந்து நிலைய (வடபகுதி) வெளியூர் உள்ளூர் பேருந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு சிறு வியாபாரிகள் நலச்சங்கம் 24ஏ, ராமராயர்மண்டபம், வைகை வடகரை மதிச்சியம், மதுரை-625 020.
255	180/1993	விஸ்வாஸ் பிளாட் நம்பர்.48, ஆத்திசூளம், புதூர், வண்டிப்பாதை, மதுரை-14.
256	181/1993	மதுரை கீழமாசிவீதி சாலையோர ரெடிமேட் துணி வியாபாரி நலச்சங்கம் 84, அழகர் கோவில் மெயின்ரோடு, கோ.புதூர், மதுரை-625 007.
257	191/1993	அலங்காரநல்லூர் ஊராட்சி ஒன்றிய படித்த வேலையில்லாதவர் நலச்சங்கம் W1-1, பெரிய இலந்தைக்குளம், வாடிப்பட்டி, மதுரைமாவட்டம்.
258	193/1993	உப்போடைப்பட்டி ஸ்ரீலெட்சுமி மகளிர் மன்றம் உப்போடைப்பட்டி கிடாரிப்பட்டி அஞ்சல், மேலூர்தாலுகா, மதுரை மாவட்டம்.
259	196/1993	அஹிம்சாபுரம் சிறுவியாபாரிகள் முன்னேற்ற சங்கம் 46ஏ, அஹிம்சாபுரம் 6வது தெரு, செல்லூர், மதுரை-2.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
260	197/1993	புது தாமரைப்பட்டி கிராமப்புற பெண்கள் வேலைவாய்ப்பு பல்நோக்கு தொண்டு நிறுவனம். புது தாமரைப்பட்டி அஞ்சல், மதுரை வடக்கு
261	199/1993	சமாதான நகர் குடியிருப்போர் நலச்சங்கம் 3-2/18 சமாதான நகர் விளாங்குடி விசாலாட்சி நகர், மதுரை.
262	200/1993	தமிழ்நாடு மகளிர் நலச்சங்கம் 2 முனியாண்டி கோவில் தெரு, வைத்தியநாதபுரம், மேற்கு மதுரை.
263	208/1993	மதுரை அண்ணா மாவட்ட ஒருங்கிணைந்த கட்டிடத் தொழிலாளர்கள் நலச்சங்கம் 5/228, பத்ரகாளியம்மன் கோவில் தெரு, மட்டப்பாரை நிலக்கோட்டை, அண்ணா மாவட்டம்.
264	209/1993	தாதம்பட்டி கிராமம் கண்மாய் ஆய்கட்டி தாரர்கள் முன்னேற்ற சங்கம் 2.2.128, குமார் ரெட்டியார் இல்லம் தாதம்பட்டி, வாடிப்பட்டி.
265	231/1993	மதுரை மாவட்ட அன்னை தெரசா பொது நல தொண்டு நிறுவனம் டோர்.6, குலமங்கலம், மெயின்ரோடு, மீனாம்பாள்புரம்.
266	234/1993	அலைடு இந்தியன் வெல்பேர் அசோசியேசன் 2/111, யா.புதுப்பட்டி, அரும்பனூர் அஞ்சல், வடக்கு தாலுகா, மதுரை.
267	235/1993	நுகர்வோர் உரிமை செயல்பாட்டு இயக்கம் 1.3வது தெரு, மருதுபாண்டியன் நகர், நரிமேடு, மதுரை-2.
268	239/1993	விளாங்குடி அய்யனார்புரம் குடியிருப்போர் நலச்சங்கம் 4 அய்யனார்புரம் விசாலாட்சி நகர், மதுரை.
269	240/1993	சொசைட்டி பார் எஜுகேஷன் ஆகஷன் அண்ட் டெவலப்மெண்ட் 1/361, ஏர்லையன் தெரு, பொறியாளர் நகர், மதுரை-14.
270	244/1993	மேலத்தோப்பு மகளிர் மன்றம் மேலத்தோப்பு கிடாரிப்பட்டி, மேலூர் தாலுகா.
271	248/1993	பொறியாளர் நகர் முஸ்லீம் ஜமாத் 68, பொறியாளர் நகர், திருமால்புரம், மதுரை-14.
272	249/1993	தமிழ்நாடு கிராமப்புற மக்கள் வளர்ச்சி சமூகப்பணி மையம் 11 மீனாட்சி உயர்நிலைப்பள்ளி, வாளகம் நொண்டி கோவில்பட்டி, மேலூர்.
273	275/1993	ஆயுட் காப்பீட்டுக் கழக பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கம் பிளாட்.348, கே.கே.நகர், மதுரை-20.
274	281/1993	மதுரை நகர் வடக்கு ஒக்கலிகர் நலச்சங்கம் விஷ்ணு ரோஜ் காம்பளக்ஸ் மாடியில் 60அடிரோடு, புது.டி.ஆர்.ஓ.காலனி, மதுரை.
275	288/1993	மதுரை யானைமலை ஒத்தக்கடை நரசிங்கம் போயன் உறவின் முறை நலச்சங்கம் 1/216, 1வது வார்டு யானைமலை நரசிங்கம் ஒத்தக்கடை அஞ்சல், மதுரை-625 107.
276	302/1993	திருமாஞ்சோலை எஜுகேஷன்ஸ் கல்ச்சரல் அண்ட் டூரல் டெவலப்மெண்ட் சோஷியல் சர்வீஸ் 2/130, கோட்டைவாசல் அழகர்கோயில் மேலூர் தாலுகா, மதுரை
277	305/1993	மதுரை மாவட்ட பஸ் உபயோகிப்பாளர்கள் சங்கம் 31, வேளாங்கண்ணி நகர், அண்ணா நகர், மதுரை-20.
278	315/1993	S.E.V.ஆங்கிலப்பள்ளி பரிபாலன சபை R.S.384, டோர்.73/2, புது நத்தம் ரோடு, நாராயணபுரம், மதுரை-14.
279	325/1993	இந்தியன் ஆயில் கார்பரேஷன் நகர் குடியிருப்போர் நல சங்கம் கலா இல்லம், பிளாட் எண்.14, ஐ.ஓ.சி.நகர், புது விளாங்குடி, மதுரை-14.
280	326/1993	மதுரை கைத்தறி ஐவுளி வியாபாரிகள் மார்கெட்டிங் பெடரேஷன் 13ஏ, வடக்குச் சித்திரை வீதி, மதுரை-1.
281	330/1993	மேலூர் ஒன்றிய முத்தரையர் நலச்சங்கம் 1/4, இ.மலம்பட்டி, மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்.
282	335/1993	சிறுதொழில் வியாபாரிகள் நலச்சங்கம் 32, குலமங்கலம் மெயின்ரோடு, மீனாம்பாள்புரம், மதுரை-2.
283	340/1993	அலங்காநல்லூர் பேருந்து நிலைய தேவர் திருவுருவசிலை பரிபால சபை தேவர் மணி மண்டபம் பேருந்து நிலையம் அலங்காநல்லூர், மதுரை
284	348/1993	வாடிப்பட்டி அண்ணா பேருந்து நிலைய வியாபாரிகள் நலச்சங்கம் 13, வாடிப்பட்டி பேருராட்சி வளாகம், வாடிப்பட்டி 18, மதுரை மாவட்டம்.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
285	349/1993	யாகப்பா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் 5/9 33, யாகப்பா நகர், தாசித்தார் நகர், மதுரை-20.
286	351/1993	பழைய சொக்கநாதர் கோவில் வட்டார சிறுவியாபாரி நலச்சங்கம் 42, பெரியண்ணன் கம்பவுண்டு ஏ.தைக்காதெரு, சிம்மக்கல் மதுரை.
287	352/1993	வண்டியூர் பி.கே.எம்.நகர், குடியிருப்போர் நலச்சங்கம் பிளாட் எண்.52, டோர்.2/240, 2வது மெயின் ரோடு, வண்டியூர், மதுரை-20.
288	358/1993	மேலூர் மகாலெட்சுமி மனமகிழ் மன்றம் பிளாட்.270, கே.கே.நகர், மேலூர், மதுரை மாவட்டம்
289	368/1993	கோழிக்குடி விவசாயிகள் நல உரிமைச்சங்கம் 33, நடுத்தெரு, வாட்டு 3 கோழிக்குடி கிராமம், மதுரை.
290	381/1993	சோசியல் சர்வீஸ் எம்ப்ளாயிஸ் வெல்பேர் அசோசியேஷன் வேளாங்கண்ணி இல்லம் 4பி அண்ணா நகர், மதுரை-20.
291	388/1993	வண்டியூர் பாலாஜி நகர் பொது நலச்சங்கம் 5/897, பாலாஜி நகர், செளராஷ்ட்ராபுரம், வண்டியூர், மதுரை-20.
292	391/1993	சொசைட்டி பார் இண்டர்நேஷனல் டெவலப்மெண்ட் 19, ஆசாத்தெரு, காந்தி நகர், மதுரை-20.
293	392/1993	தென்மாவட்டங்கள் நுகர்வோர் பாதுகாப்புக்குழு 6, குலமங்கலம் மெயின்ரோடு, மீனாம்பாள்புரம், மதுரை.
294	393/1993	மதர்ஸ் லவ் சிலர்ன்ஸ் கைம்டன்ஸ் கேர் சென்டர் 5/262, ஈஸ்வர் பவனம், கனகவேல் ஆத்திசூளம், மதுரை-7.
295	408/1993	இராணிமங்கமாள் காலனி வீட்டு உரிமையாளர் நலச்சங்கம் 518, இராணிமங்கமாள் காலனி, இளமனூர் அஞ்சல், மதுரை-20.
296	416/1993	விளாங்குடி வட்டார சில்லரை பலசரக்கு வியாபாரி சங்கம் 6/11/18, யூனியன் பேங்க் காலனி, புதுவிளாங்குடி, மதுரை.
297	428/1993	குன்னத்தூர் வேளாண் மகளிர் நலச்சங்கம் 4/41ஏ, முக்கியவீதி குன்னத்தூர், களிமங்கலம் அஞ்சல், மதுரை-20.
298	430/1993	மதுரை வண்டியூர் நலிவடைந்த பொது மக்கள் நலச்சங்கம் 5/1329, செளராஷ்ட்ராபுரம் 6வது தெரு, வண்டியூர், மதுரை-20.
299	436/1993	மதுரை செல்லூர் இளைஞர் சமுதாய விழிப்புணர்வு இயக்கம் 5, 1வது புதுத்தெரு, செல்லூர், மதுரை-2.
300	437/1993	மதுரை காமராஜ் அண்ணா மாவட்ட தேங்காய் ஏற்றுமதியாளர் நலச்சங்கம் 342, அண்ணாநகர், மதுரை-20.
301	438/1993	மதுரை கோ.புதூர் வைகை மனமகிழ் மன்றம் 12, அழகர் கோவில் 1வது தெரு, கோ.புதூர், மதுரை-7.
302	440/1993	உச்சப்பரம்பு மேடு அவ்வையார் நகர், ஆதிதிராவிடர் நலச்சங்கம் 4/313, அவ்வையார் நகர் உச்சப்பரம்புமேடு, திருப்பாலை அஞ்சல், மதுரை-14.
303	441/1993	குளோபல் சொஸைட்டி ஃபார் ஈகோடெவலப்மெண்ட் அண்ட் என்விரான்மெண்டல் புரடெக்சன் 2/5, எழில் நகர், திருப்பாலை, மதுரை.
304	443/1993	மதுரை மாநகர் குடியிருப்போர் நலச்சங்கம் 24, சரோஜினி தெரு, சின்னசொக்கிசூளம், மதுரை-2.
305	447/1993	செவந்தே அட்வென்டிஸ்ட் பிலிவார்ஸ் ஃபெல்லோஹிப் 37, விஸ்வநாதபுரம் மெயின்ரோடு, மதுரை-14.
306	450/1993	விக்டோரி ரூரல் டெவலப்மெண்ட் சோஷியல் சர்வீஸ் ஆர்கனைசேஷன். 8A, மேலமாப்பாளையத்தெரு, மதுரை-625 001.
307	453/1993	ஸ்ரீசாயிகலாகேந்திரம் 5/1090, விநாயகர் தெரு, சி.எஸ்.ஆர். சதாசிவ நகர், மதுரை-20.
308	455/1993	நுகர்வோர் குழுமம் சக்தி குடி 93, டிப்டி கலெக்டர் காலனி, மானகிரி, மதுரை-20.
309	462/1993	ஐம்புகோபுரம் எக்ஸ்டென்சன் புதிய நகரமைப்பு பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் எண்.7, ஐம்புகோபுரம் எக்ஸ்டென்சனல் வெற்றி விலாஸ் மதுரை-2.
310	464/1993	மேலூர் அருட்பெருஞ்ஜோதி அறச்சாலை 2 முத்தம்மாள் இல்லம், பாரதியாள்புரம், மேலூர், மதுரை மாவட்டம்.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
311	475/1993	மதுரை பந்தயதில் அரசு அலுவலர் குடியிருப்போர் நலச்சங்கம் அறிஞர் அண்ணா ஆரம்ப பள்ளி பந்தயதில் அரசு அலுவலர் குடியிருப்போர் பகுதி மதுரை-2.
312	490/1993	கன்ஸ்யூமர் அவோன்ஸ் ரெட்ரெசல் அண்ட் ரிசர்ச் என்டிடி 41, ஹக்கீம் அஜ்மல்கனி ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை-2.
313	491/1993	காய்கறி பழ உற்பத்தியாளர்கள் நல்வாழ்வு சங்கம் மேலூர் நம்பர்.15, காத்தாபிள்ளை தெரு, மேலூர், 625106 மதுரை மாவட்டம்.
314	492/1993	தல்லாகுளம் அருள்மிகு கள்ளழகர் டீரிஸ்ட் வேன் ஓட்டுநர் உரிமையாளர் நலச்சங்கம் 12ஏ, கண்மாய் மேற்கு தெரு, தல்லாகுளம், மதுரை-625 002.
315	495/1993	ஸ்ரீமெஸ்ஸையா மெர்ஸி ஹேண்ட்ஸ் அண்ட் அஸ்ஸைம்ஸ் 21, அண்ணாதெரு, அண்ணாநகர், மதுரை-20.
316	500/1993	அய்யனார் கோவில் பகுதி சிறுவியாபாரி சங்கம் 8, அய்யனார் கோவில் மெயின்ரோடு, செல்லூர், மதுரை-2.
317	502/1993	தல்லாகுளம் அருள்மிகு ஐயப்பபக்த சபை அருள்மிகு ஐயப்பன் திருக்கோவில் திருமக்குளம் வடக்கு தல்லாகுளம், மதுரை.
318	505/1993	ஏ.பி.சக்தி ரூரல் டெவலப்மெண்ட் சொசைட்டி 114, தும்பைப்பட்டி, மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்.
319	508/1993	நேரு இளைஞர் நற்பணி மன்றம் 3/103, மணப்பட்டி கச்சிராயன்பட்டி, மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்.
320	511/1993	தென் மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய ஓய்வ்பெற்ற தொழிலாளர்கள் நலச்சங்கம் டோர்.52/8, ரெங்கமாபுரம் கீரையூர், மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்.
321	515/1993	ரிகாலிபிளிடேசன் கைய்டன்ஸ் சொசைட்டி 7, J.N. நகர் 2வது தெரு, பழைய நத்தம்ரோடு, மதுரை-14.
322	520/1993	செம்பியானேந்தல் இளைஞர் சுகாதார நற்பணி மன்றம் 3/12, செம்பியானேந்தல், ஒத்தக்கடை, வடக்கு தாலுகா, மதுரை மாவட்டம்.
323	522/1993	ஸ்ரீவிநாயகா விஜிடேபிள் அண்ட் புரூட்ஸ் புரோபிசர்ஸ் வெல்பேர் அசோசியேஷன் 4/153, தவசி புதூர், திருமால்புரம், மதுரை-14.
324	523/1993	ஸ்ரீமூலையான் காய்கறி பழ உற்பத்தியாளர்கள் முன்னேற்ற சங்கம் 99, 2வது வார்டு குலமங்கலம் மதுரை வடக்கு
325	525/1993	மதுரை மேற்கு ஒன்றிய அன்னை சந்தியா நினைவு மகளிர் மேம்பாட்டு நலச்சங்கம் 1/31, ஆதிதிராவிடர் காலனி, பூதகுடி, மதுரை வடக்கு அலங்காநல்லூர் வழி.
326	175/1989	பாண்டியனார் சங்கம் பத்ரகாளியம்மன் தியேட்டர், பாலமேடு கதவு எண் 6-8. 4 பாண்டியனார் தெரு, பாலமேடு போஸ்ட், வாடிப்பட்டி வட்டம், மதுரை
327	59/1963	இந்திராகாந்தி மாதர் சங்கம் சக்கிமங்கலம், மதுரை -20.
328	38/1966	Ladies Fourm V.P.Rathnasami Nadar Road, Madurai-2.
329	83/1968	மதுரை புனி வியாபாரிகள் சங்கம் 67, அம்மன்சன்னதி தெரு, மதுரை.
330	8/1971	அசோசியேஷன் ஆப் மேனேஜ்மெண்ட்ஸ் ஆப் எய்டெட் காலேஜ் மதுரை.
331	22/1972	மதுரை மருத்துவ ஹோமியோபதி மருத்துவர்கள் நல உரிமைச்சங்கம் 16, சம்பந்த மூர்த்தி தெரு, 300 பாரதிதாசன் தெரு, சதாசிவநகர், மதுரை-20.
332	22/1975	மதுரை மாசோனிக் டிரஸ்ட்
333	13/1976	K.A.C.A.அருணாசலம் நடுநிலைப்பள்ளி பரிபாலன சபை ராமையாதெரு, பாரத் நகர், மதுரை-11.
334	13/1978	இளைஞர் நற்பணி மன்றம் 14 V.P. சதுக்கம் 2வது தெரு, மதுரை.
335	74/1978	காமாட்சி அம்மன் கோவில் காமப்பலுண்டு மனை வாடகைக்கு குடியிருப்போர் சங்கம் 7ஏ, காமாட்சி அம்மன்கோவில் காமப்பலுண்டு சிம்மக்கல் மதுரை-625 001.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
336	29/1980	மல்லிகை குடியிருப்பு நலச்சங்கம் கே.கே.நகர், மதுரை-20 B-10/7, எல்.ஐ.ஐ. ஃபிளாட் கே.கே.நகர், மதுரை-625 020.
337	79/1980	United Vaisnavites Sabha 49, North Veli Street, Madurai.
338	69/1983	வண்டியூர் தீர்த்தக்காடு குடியிருப்போர் நல உரிமைச்சங்கம் வண்டியூர் தீர்த்தக்காடு மதுரை-625 020.
339	68/1984	மகரிஷ் வித்யா மந்திர் 12, நேத்தாஜி சந்து பாலம் ஸ்டேசன் ரோடு, செல்லூர், மதுரை-2.
340	149/1985	ஸ்ரீ சரஸ்வதிகானசபா 6/84, புது அக்கரகாரம் தெரு, மேலூர்.
341	153/1985	மதுரை சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் பாண்டியராஜபுரம் அஞ்சல், சர்க்கரை ஆலை.
342	113/1986	வர்த்தகர்கள் சங்கம் 5-1, 65 மெயின் ரோடு, வாடிப்பட்டி
343	128/1986	சொசைட்டி ஃபார் டிரைனிங்ஸ் அண்டு ரூரல் ரிகன்ஸ்ட்ரக்ஷன் 1ஏ, மேலத்தெரு, விராலிப்பட்டி அஞ்சல், வாடிப்பட்டி தாலுகா, மதுரை-624 218.
344	152/1986	இன்டெக்ரேட்டடு ரூரல் பியூப்பிள் டெவலப்மெண்ட் சொசைட்டி 57, மேலத்தெரு, மேலூர் 625 106.
345	127/1987	நாடார் குல மாரியம்மன் முன்னேற்ற சங்கம் 46/வா.7 நாடார் தெரு, பாலமேடு அஞ்சல், நிலக்கோட்டை வட்டம் மதுரை மாவட்டம்.
346	171/1987	மேலூர் தாலுகா யூத் அண்ட் ரூரல் டெவலப்மெண்ட் சென்டர் ஏழை காத்த அம்மன் கோவில் ரோடு, உறங்கான்பட்டி அஞ்சல் 625 119 மேலூர்.
347	193/1987	இண்டோ சோசியலிஸ்ட் ஸ்டேட்ஸ் பிரண்ட்ஷிப் ஆர்கனிசேஷன் 8A, கிழக்குத்தெரு, சிங்கராயர் காலனி, மதுரை-2.
348	231/1987	நாடார் வாலிபர் முன்னேற்ற சங்கம் 6.1.75 மெயின் பஜார் பாலமேடு போஸ்ட் நிலக்கோட்டை வட்டம்
349	137/1988	மதுரை மாவட்ட உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கம் 53, பி.டி.ராஜன் ரோடு, நரிமேடு, மதுரை-2.
350	156/1988	சென்டர் பார் சோஷியல் எஜுகேஷன் அண்டு டெவலப்மெண்ட் (சி.எஸ்.இ.டி.) 45, கிருஷ்ணவைத்தியநாதபுரம், தத்தனேரி, மதுரை-18.
351	163/1988	மேலூர் நகர் ஒன்றிய மண்ணெண்ணை கை வண்டித்தொழிலாளர்கள் சங்கம் 15நிர், முகமதியாபுரம் மேலூர் 625 106, மேலூர் வட்டம்.
352	27/1989	வடபகுதி திராவிட சமையாக்குவோர் சங்கம்
353	95/1989	பெட்ரேஷன் ஆப் ஆல் பென்சனரீஸ் அசோசியேஷன் மதுரை 4/108, வடக்கு முதல் தெரு, தாசில்தார் நகர், மதுரை-20.
354	103/1989	மதுரை அகமுடையார் பேரவை 21, சின்னக்கண்மாய் தெரு, கோரிப்பாளையம், மதுரை-625 002.
355	149/1989	மதுரை டிரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர்கள் அண்ட் உரிமையாளர்கள் சங்கம் 27/சி நாயக்கர் புதுத்தெரு, பேச்சியம்மன் படித்துறை ரோடு, மதுரை-1.
356	158/1989	சக்கிமங்கலம் இந்திராநகர் மாதர் முன்னேற்ற சங்கம் இந்திரா நகர் இளமனூர் (அஞ்சல்) மதுரை
357	46/1960	Chinna Chokkikulam and Kamaraj Nagar, Welfare Association Kamaraj Nagar, Madurai-2.
358	58/1974	மகேந்திர (மேதிரா) சமூக சங்கம் 4 அருள்தாஸ்புரம் (Extension) தத்தனேரி மதுரை-18.
359	110/1981	இராமநாதபுரம் டிஸ்ட்ரிக்ட் டெவலப்மெண்ட் ஏஜென்ஸி Ramanathapuram, Collectorate Complex, Madurai-625 020.
360	32/1982	மதுரை அனைத்து மோட்டார் தொழில் உரிமையாளர்கள் சங்கம் 142, புட்டுத்தோப்பு ரோடு, மதுரை-10.
361	87/1982	வைகை அப்பார்ட்மென்ட்ஸ் கி.18/1, சுமங்கலி ஏ.ஏ.நகர், மதுரை-20.
362	46/1983	தமிழ்நாடு இஸ்லாமிய முன்னேற்ற சங்கம் 2/139, அண்ணாநகர் பிரிவு திருப்பாலை அஞ்சல், மதுரை-14.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
363	35/1984	தாசில்தார் நகர் நலச்சங்கம் 105இ, 5வது தெரு, தாசில்தார் நகர், மதுரை-20.
364	78/1985	பலபொருள் விற்பனை சிறுவியாபாரிகள் முன்னேற்றச்சங்கம் திலகர் திடல் சந்தை மதுரை.
365	111/2008	Usilampatti Panchayta level Fedreation உசிலம்பட்டி, கருவனூர் போஸ்ட், மதுரை
366	116/1985	இருசக்கர மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் பழுதுபார்ப்போர் அண்ட் ஆலோசகர்கள் தலைமைச்சங்கம் 130, வடக்கு வெளி வீதி, மதுரை-1.
367	347/1992	Swathy Educational Society 9, Paramasiver Street Kural Nagar, Madurai
368	277/1993	மதுரைநகர் சரக்குவேன் உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுநர்கள் நலச் சங்கம் 12இ கிருஸ்னராயர் தெப்பக்குளத் தெரு மதுரை
369	72/1994	சக்தி மதுரை மாநகர் லாரி செட் சமை துக்கும் தொழிலாளர்கள் நல சங்கம், 82, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை,
370	162/1994	ஆனையூர் குமரன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் பிளாட் என்,29 குமரன் நகர், முடக்கத்தான், ஆனையூர் (அஞ்சல்) மதுரை,
371	186/1994	தளபதி பட்டுக்கோட்டை அழகிரி நினைவு தயிர்காய்கனி கிழமார்ட் சுவாமி சன்னதி நாளங்காடி வியாபாரிகள் முன்னேற்றச் சங்கம், 444, சுவாமி சன்னதி, மதுரை,
372	202/1994	சாணாம் பட்டி கஸ்தூரிபாய் மகளிர் முன்னேற்ற சங்கம் சாணம்பட்டி மாடிப்பட்டி 624 218 மதுரை மாவட்டம்,
373	209/1994	தமிழ்நாடு சார்பத் உற்பத்தியாளர் சங்கம் கதவு எண். 47, அம்மன் சன்னதி தெரு, மதுரை
374	247/1994	Nalavani Social Service Associational No. 5 Muniyandi Koil so. mdlur p.o. Madurai
375	384/1994	Sundari Amman Mango and Goriiculture Frduction Development Association. Horticulture Production Debelopment Assocation No 5 Muniyandi Koil So. Mdlur P.O. Madurai
376	433/1994	Satya Shree Servics Society L5/18Rs 38. sector IV. Dr. Purzatchi Housing Board Colony. Madurai
377	13/1995	தமிழ்நாடு நுகர்வோர்விழிப்புணர்ச்சி குழுவும் பிளாட் நம்பர் 16, சாஸ்தா நகர் விசாலம், முடக்காத்தால், ஆனையூர் போஸ்ட், மதுரை
378	49/1995	Madurai Nephro Urclogy Society. No.43. Krishna Rao Tank Street. Madurai.
379	181/1995	Madurai District Furniture Association 79.A Vest Awand Moola Street. Madurai.
380	194/1995	மதுரை முகவை சி.எஸ்.ஐ மக்கள் நலச்சங்கம் 28, தொட்டியன் கின்று சந்து, மதுரை.
381	232/1995	வாடிப்பட்டி தாலுகா சலவை தொழிலாளர்கள் நலச்சங்கம் கதவு எண் 161, வடக்கு தெரு மேலக்கால் (வழி), திருவேடகம் (அஞ்சல்), கச்சிருயிருப்பு. சோரவந்தான் வட்டம், வாடிப்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம்.
382	320/1995	Mother Terasa Association for Development of Womens Abareness Movent (MADAM) 7-A., Jamnuropuram 4th Street. Goripalayam. Madurai
383	27/1995	மதுரை டவுன் மேலக் கோபுரத்தெரு, யாதவா சங்கம் மதுரை டவுன் மேலக்கோபுரத் தெரு, யாதவா சங்கம் யாதவர் சந்து, மேலக்கோபுரத் தெரு, மதுரை.
384	47/1996	Pope John Paul li Educational & Charitable Society. 52-A. Alararkoil Road K. Pudur. Madurai
385	53/1996	Grand Organization for Ladies Development 2/158. East Street Kadupatty. Madurai district.
386	55/1996	Grassroots Integration Network (CIN) 11-3.26-A. Pandian Nagar. V. Karisalkulam. Madurai
387	73/1996	மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் ஜாப் டைப்பிஸ்ட் நலச்சங்கம் 44, மங்கையாக்கரசி காலனி, மேல அன்னாத்தோப்புத் தெரு, மதுரை

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
388	127/1996	ஆலங்குளம் முடக்காத்தான்சிறு வியாபாரிகள் நலச் சங்கம் கோகுலன் காவிஃபார், எஸ், ஆலங்குளம், ஆணையர் அஞ்சல் மதுரை
389	161/1996	கரிசல் குளம் மாதர் சங்கம் தெக்குத் தெரு கரிசல்குளம் மதுரை
390	175/1996	மதுரை 33வது வார்டு டி.வி.லைன் அன்னை இந்திராகாந்தி ராஜீவ்காந்தி நினைவு நற்பணி மன்றம் 3, தலைவிர்ச்சான் சந்து, மதுரை
391	20/1951	Madurai Sri Guru Raghavendra Seva Mandir No.1, Venkatasami Naicker Agraharam, Madurai.
392	283/1994	மதுரை பேங்கல்ஸ் வியாபாரிகள் சங்கம் 30 பெரிய வளயல் கார தெரு மதுரை,
393	327/1994	தமிழ்நாடு நிதிதுறை காப்பீஸ்ட் அட்டண்டர்கள் நலக்கட்டிடம் மதுரை நீதிமன்ற கட்டிடம், மதுரை,
394	214/1991	செண்பகத்தோட்டம், குடியிருப்போர் சங்கம் ஏ 167, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அண்ணா நகர், மதுரை-20.
395	108/1987	சொசைட்டி ஃபார் பியூப்பிள்ஸ் பார்டிஸிபேஷன் அண்ட் டெவலப்மெண்ட் 3வது மாடி டோர் நிர் 41, வடக்கு வெளிவீதி மதுரை-1.
396	167/1987	தீர்த்தக்காடு குடியிருப்போர் பாதுகாப்புச்சங்கம் தீர்த்தக்காடு வண்டியூர் மதுரை - 625 020.
397	25/1989	Othakkadai RuRai Health Social Welfare Society 2/26. Assamalai Nagar. Y.Othakkadai-625 107 Madurai District.
398	164/1989	ஓட்டல் மதுரை அசோக் ஓட்டல் தமிழ்நாடு சுற்றுலா ஊர்தி, ஓட்டுநர்கள் சங்கம் இச்சங்கம் டோர் நிர் 38,D சங்கம் நகர் 4வது தெரு கே. புதூர் மதுரை
399	197/1989	அன்னை கஸ்தூரிபாமகனிர் முன்னேற்றம் சங்கம் இந்திரா நகர், சக்கிமங்கலம் அஞ்சல், மதுரை
400	225/1989	மதுரை மாவட்ட மலை வேடன் முன்னேற்ற சங்கம் கோட்டைமேடு, 4.33, மலைவேடன் தெரு, அலங்காநல்லூர் ஊராட்சி, வாடிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டம்
401	236/1989	மதுரை மாநகர் இசைவேளாளர் நாதசுரக் இசை கலைஞர்கள் சங்கம் ஆடிவீடு மீனாட்சியம்மன் கோவில் மதுரை
402	163/1990	மறவாப்பட்டி இளைஞர் நற்பணி மன்றம் பாலமேடு (அஞ்சல்) வாடிப்பட்டி (வட்டம்) மதுரை
403	129/1991	Institute for Mass Awereness, Guidance and Education 9IMAGA0, 15, Periyar Nagar 2nd Street, Vishalakshi Nagar Post, Madurai.
404	145/1991	சோகாகஅகில இந்திய பார்வையற்றோர் சங்கம் 4.225 சித்தி வினாயகர் கோவில் தெரு தாசித்தார் நகர். மதுரை-20
405	198/1991	சிறற்றங்காடி படி வியாபாரிகள் சங்கம் 43இ வடக் கிருட்டிணன் கோவில் தெரு,
406	1/2000	மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் விமன் ஸ்டடீஸ் (MIWS) 17A சக்தி நகர், கட்டுவயர் காலனி, மதுரை-7.
407	2/2000	மதுரை மாவட்டம், கிராமிய தப்பாட்ட கலைஞர்கள் நலச்சங்கம் 12, ஏ.நடுத்தெரு, கரும்பாலை, மதுரை-20.
408	3/2000	யாதவ மகளிர் சங்கம் 10, சிவகாமி நகர், பாண்டியன் சாலை, நாராயணபுரம், மதுரை-14.
409	4/2000	மாமன்னர் திருமலைநாயக்கர் மகளிர் சேவை மையம் 17ஏ, வடக்குத்தெரு, மதிச்சியம், மதுரை-20.
410	5/2000	மேலூர் வட்ட மாட்டு வியாபாரிகள் நலச்சங்கம் 7, கடலைக்காரத்தெரு, மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்
411	6/2000	பல்லவராயன்பட்டி இளைஞர் நற்பணி மன்றம் பல்லவராயன்பட்டி, மேலூர் போஸ்ட் மதுரை மாவட்டம்.
412	8/2000	ஸ்ரீராகவேந்திரா இளைஞர் நற்பணி மன்றம் 197, எஸ்.ஐ.ஐ. காலனி கே.கே.நகர், மதுரை-20.
413	9/2000	தனிச்சியம், ஸ்ரீ அம்மன் டோக்ரா மகளிர் மன்றம் தனிச்சியம், தனிச்சியம் அஞ்சல் வாடிப்பட்டி தாலுகா மதுரை மாவட்டம்.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
414	11/2000	அண்ணாநகர், சினேகாலயா அனாதைக் குழந்தைகள் நலஉயர்வு சங்கம் 5/409, குமரன்தெரு, சதாசிவநகர், மதுரை-20.
415	12/2000	அலங்காநல்லூர் அதிவீட லெட்சுமி டோக்ரா மகளிர் மன்றம் கல்லணை, அலங்காநல்லூர் அஞ்சல் வாடிப்பட்டி தாலுகா மதுரை.
416	13/2000	எஸ்.கொடிக்குளம் 4வது வார்டு (சர்வேயர் காலனி) சமைதூக்குவோர் மிதிவண்டி ஓட்டுநர் பொது நலச்சங்கம் 37, அய்யாத்தேவர் சாலை, அழகர்கோவில் ரோடு, எஸ்.கொடிக்குளம், கே.புதூர் போஸ்ட்.
417	14/2000	சக்தி மங்கலம் சரோஜினி பார்வையற்றோர் மகளிர் நலச்சங்கம் அன்னை சத்யா நகர், இளமனூர் போஸ்ட், சக்தி மங்கலம் மதுரை 625 201.
418	15/2000	ஸ்ரீ கஸ்தூரிபாய் பிரமரி ஸ்கூல் மேனேஜ்மென்ட் கமிட்டி புதுப்பட்டி, அரும்பனூர் அஞ்சல், ஒத்தக்கடை, மதுரை மாவட்டம்
419	25/2000	மேலூர் வர்த்தகர் பொது நலச்சங்கம் 475, மேலூர் மெயின்ரோடு, மதுரை மாவட்டம்.
420	28/2000	தத்தனேரி திருவள்ளுவர் தெரு குடியிருப்போர் நலச்சங்கம் 170, தத்தனேரி மெயின்ரோடு மதுரை-18
421	31/2000	மதுரை மேலமடை எழில் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் எழில் நகர் மேலமடை மதுரை-20.
422	34/2000	அசோசியேஷன் ஃபார்தமசாஸ் மங்கையற்கரசி நகர் பரவை மதுரை
423	35/2000	அன்னைசத்யாநகர், கண்பார்வையற்றோர் பொது நலச்சங்கம் அன்னை சத்யா நகர், இளமனூர், சக்கிமங்கலம், போஸ்ட்
424	36/2000	கே.புதூர், பந்தல் போடும் தொழிலாளர்கள் பொது நலச்சங்கம் 16, சங்கர் நகர் 1வது தெரு, கே.புதூர், மதுரை-7.
425	37/2000	பிரைம் பேட் மிண்டன் கிளப் 11, சுப்புராமன் தெரு, குமார் காம்ப்ளக்ஸ், அண்ணாநகர், பஸ்ஸ்டாண்டு மதுரை-20.
426	38/2000	மதுரை நுகர்வோர் பாதுகாப்பு மையம் 16, அன்னை இல்லம், கே.கே.நகர், மதுரை-20.
427	39/2000	சொக்கநாதபுரம் மக்கள்பொது நலச்சங்கம் காளியம்மன் கோவில் சொக்கநாதபுரம் முக்கிய வீதி விளாங்குடி மதுரை-18.
428	41/2000	யுனைடெட் யோகா அசோசியேஷன் விக்ரம் மருத்துவமனை குருவிக்காரர் சாலை அண்ணாநகர், மதுரை-20.
429	42/2000	காந்தி நகர், குடியிருப்போர் மக்கள் நல உயர்வு சங்கம் காந்தி நகர் கிராமம் கலைநகர் சமீபம் தபால் தந்தி நகர், மதுரை-17.
430	43/2000	சேக்கிழார் சமூக நலச்சங்கம் 16, சேக்கிழார் தெரு விரிவு, பீடிகுளம், மதுரை-2.
431	44/2000	விசாலாட்சி நகர் நாகம்மாள் மகளிர் மன்றம் 8-3/6 விசாலாட்சி நகர் தத்தனேரி அஞ்சல் மதுரை-18.
432	45/2000	மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலைய சிறுபூவியாபாரிகள் பொது நலச்சங்கம் 33/10, மாருளை இல்லம் ஷாதிடேட்டர் சமீபம், காந்தி நகர், மதுரை-20.
433	46/2000	கிருஷ்ணாபுரம் காலனி பாரதியார் பலசரக்கு சில்லரை வியாபாரிகள் சங்கம் 95ஏ, வள்ளுவர் காலனி மதுரை-14.
434	47/2000	மதுரை வடக்குத் தாலுகா, உழவர் மற்றும் விவசாயிகள் தலைமை சங்கம் பொய்கைக்கரைப்பட்டி கள்ளந்திளி போஸ்ட், மதுரை-625 301.
435	50/2000	நுகர்வோர் உரிமை மற்றும் பொது நல இயக்கம் அண்ணாநகர், மதுரை-20.
436	53/2000	காக்கும் கரங்கள் தெற்குத்தெரு, மெயின்ரோடு மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்
437	54/2000	மதுரை வைகை வடகரை நோட்புக்ஸ் பைண்டிங் உரிமையாளர்கள் பொது நலச்சங்கம் 32, அகிம்சாபுரம் 5வது தெரு 2வது மாடி செல்லூர் மதுரை-2.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
438	56/2000	தென்மண்டலம் சிறு பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் 38, தாசில்தார் பள்ளிவாசல் தெரு முதல்மாடி, மதுரை-1.
439	57/2000	ஸ்ரீமடம் இல்லத்து பிள்ளைமார் நலச்சங்கம் 223, அழகர்கோவில் ரோடு, மேலூர் அஞ்சல், மதுரை
440	58/2000	அன்னை அஞ்சகம் அம்மையார் மகளிர் முன்னேற்ற நலச்சங்கம் 5, பெரியசாமிக் கோனார் தெரு, தத்தனேரி மதுரை-18.
441	59/2000	மேலூர் நகர் ரைஸ் + பிளாஸ் மில் கூலி சறலை உரிமையாளர்கள் பொது நலச்சங்கம் குமரன் பிளாஸ் மில் மில்ரோடு, மேலூர் மதுரை
442	60/2000	வாடிப்பட்டி முன்னாள் இராணுவத்தினர் பொது நலச்சங்கம் 5-8-14, வாடிப்பட்டி மெயின்ரோடு, வாடிப்பட்டி மதுரை.
443	61/2000	பதம்பூசாஜீ, ராமானுஜம் நகர், குடியிருப்போர் பொதுநலச்சங்கம் 2/593, கண்ணனேந்தல் மெயின்ரோடு, ஜீ.கர்நகர், கே.புதூர்
444	62/2000	பிரீதம் கார்னர் பிளாட் ஓனர்ஸ் அசோசியேஷன் ஹெச் 84 மலிஜய்யர் சந்து, தமிழ்சங்கம் ரோடு, மதுரை-1.
445	63/2000	செல்லூர், சிறு பூ வியாபாரிகள் இளைஞரணி பொது நலச்சங்கம் எலிஅய்யனார் கோவில் தெரு, காளிதாஸ் காம்பவுண்டு, குலமங்கலம் மெயின்ரோடு, மதுரை-2.
446	64/2000	அருந்ததியார் மக்கள் இயக்கம் 20சி.எஸ்.பி.காலனி, அண்ணாநகர் மதுரை-20.
447	65/2000	மதுரை ஆர்ச் சொசைட்டி 13A, வல்லபாய் ரோடு, சொக்கிசூளம், மதுரை-2.
448	66/2000	கட்டக்குளம் கிராமம் இளந்தென்றல் நற்பணி மன்றம் கட்டக்குளம் கிராமம் வாடிப்பட்டி தாலுகா மதுரை
449	68/2000	ரேஹோபோத் 212/278-2, வித்தகர் தெரு, கோமதிபுரம் மதுரை-20.
450	70/2000	கூடல் புதூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (பகுதி-6) வீட்டு உரிமையாளர்கள் பொது நலச்சங்கம் 1/249, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (பகுதி-6) கூடல்புதூர் மதுரை.
451	71/2000	கரும்பாலை வடக்குத்தெரு, குடியிருப்போர் மக்கள் நலச்சங்கம் 501ஏ, வடக்குத் தெரு, கரும்பாலை மதுரை-20.
452	72/2000	அறிஞர் அண்ணா கட்டுமான தொழிலாளர்கள் முன்னேற்ற பொது நலச்சங்கம் 146, அழகர்கோவில்ரோடு தல்லாகுளம் மதுரை-2.
453	73/2000	நுகர்வோர் விழிப்புணர்வு பொது நலச்சங்கம் 7/22/14-31எம், குறிஞ்சி 3வது தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை-14.
454	74/2000	வைகை வடகரை வீடு, வீட்டடி மனை புரோக்கர்கள் நலச்சங்கம் 3/349, பாலாஜி காம்பளக்ஸ், "பங்களா, கிருஷ்ணாபுரம் மதுரை-14.
455	75/2000	கருப்பாயூரணி பாரதிபுரம் கீமான் நகர், பாண்டிகோவில் டிரை சைக்கிள் ஓட்டுநர் அண்ட் உரிமையாளர்கள் பொது நலச்சங்கம் பிள்ளையார் கோவில் தெரு, கருப்பாயூரணி பாரதி அஞ்சல், கருப்பாயூரணி, மதுரை-20.
456	76/2000	மதுரை மாநகர் சென்ட்ரல் மார்க்கெட் சுமை பணி தொழிலாளர் பொது நலச்சங்கம் வடக்குச்சித்திரைவீதி, சென்ட்ரல்மார்க்கெட், மேற்கு வாசல் மதுரை-1.
457	77/2000	அய்யாப்பங்களா டிரிஸ்ட் வேன், கார், ஓட்டுநர்கள் அண்ட் உரிமையாளர்கள் பொது நலச்சங்கம் கே.எஸ்.கோவிந்தராஜ் காம்பளக்ஸ் முதல்மாடி ரூம் நம்பர் 1, அய்யாப்பங்களா மதுரை-14.
458	78/2000	நம்பினார் கெடுவதில்லை இயக்கம் ஸ்ரீகுமரகுருபரஜோதிடாலிங்கம், 64 தியாகி நகர் 2வது தெரு, 50அடி ரோடு, சரஸ்வதி திரையரங்கு சமீபம், செல்லூர் மதுரை-2.
459	79/2000	தென் மாவட்ட தெலுங்கர் முன்னேற்ற சங்கம் ஆர்.எஸ்.காம்பளக்ஸ் மெயின்ரோடு, கருப்பாயூரணி அஞ்சல், மதுரை-20.
460	80/2000	நகர் நலச்சங்கம் ஜல்லிக்கட்டு திடல் ஆஸ்பத்திரிரோடு, அலங்காநல்லூர்-625 501

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
461	81/2000	அரவணைக்கும் கரங்கள் 406, கற்பகநகர், கே.புதூர், மதுரை-7.
462	82/2000	அஞ்சுகத்தாய் அரிசன மகளிர் மேம்பாட்டு மையம் காதக்கிணறு தளபதி ஸ்டாலின் இல்லம் சண்முகம் வல்லநர் காதக்கிணறு மதுரை-107.
463	83/2000	மீனாட்சி வட்டார அமுதகரபி சங்கம் உரங்காள்பட்டி வரிச்சியூர் அஞ்சல் மதுரை-20.
464	85/2000	சமத்துவம் ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் 5/353, வ.உ.சி.3வதுதெரு, தாசில்தார்நகர், மதுரை-20.
465	90/2000	மதுரை மாவட்ட வைரம், தங்கம், மற்றும் வெள்ளி, நகை வியாபாரிகள் சங்கம் 347, வடக்கு மாசிவீதி, மதுரை-1.
466	94/2000	மதுரை டிராவல்ஸ் (ஓரிஸ்ட்) ஓனர்ஸ் அசோசியேஷன். 43, எச்.ஏ.ஆர்.ரோடு சின்னசொக்கிசுளம், மதுரை-2.
467	100/2000	தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மாநில ஒப்பந்தக்காரர்கள் நலச்சங்கம். 1/1, பி.டி.ராஜன் ரோடு, பீபீசுளம், மதுரை-2.
468	104/2000	கோ.புதூர் அருந்ததியர் மக்கள் பொது நல இயக்கம் ராமவர்மா நகர் 5வது தெரு, கோ.புதூர், மதுரை-7.
469	108/2000	அறிவொளி வளர்கல்வி மகளிர் இயக்கம். பிள்ளையார் கோவில் தெரு, டி.வாடிப்பட்டி, மதுரை மாவட்டம்.
470	109/2000	மதுரை வடகரை - மீனாம்பாள்புரம், பீ.பீ.சுளம், மருத்துவர் சங்கம். 13, இந்திரா நகர் 1வது தெரு, மீனாம்பாள்புரம், மதுரை-2.
471	123/2000	தேவேந்திர குல சமூக பொருளாதார பண்பாட்டு அமைப்பு மைனர் உயத்திகள் லைன் யூனியன்ஆபிஸ் ரோடு, வாடிப்பட்டி, மதுரை-625 218.
472	130/2000	மீனாட்சி பெண்கள் மேம்பாட்டு நலச்சங்கம் 1/400, பொறியாளர் நகர் 2வது தெரு, திருமால்புரம் அஞ்சல், மதுரை-14.
473	139/2000	சால்வாள்பட்டி ஆதிதிராவிடர் பொது நல மேம்பாட்டுச் சங்கம் சால்வாள்பட்டி, வாடிப்பட்டி தாலுகா, ஹலிடமருதூர் அஞ்சல், மதுரை மாவட்டம்.
474	147/2000	அண்ணாநகர், சுடலைமுத்துப்பிள்ளை காலனி குடிசை மாற்று வாரியம் குடியிருப்போர் சக்கிலியர் உறவின் முறை பொது நலச்சங்கம் எஸ்.எம்.பி.காலனி, அண்ணாநகர், மதுரை-20.
475	148/2000	பல்நோக்கு கல்வி மற்றும் சுற்றுப்புறச்சூழல் பயிற்சி மையம் 7, நாட்டாண்மைகாரன் லயன் மதுரை ரோடு டி.வாடிப்பட்டி அஞ்சல், மதுரை மாவட்டம்.
476	149/2000	ஸ்ரீசெல்விநகர் குடியிருப்போர் நலச்சங்கம் 1/23, சர்வேயர்காலனி, செல்வி நகர், கோ.புதூர்.
477	150/2000	தநிக நில மேம்பாடு மற்றும் கிராம வளர்ச்சி திட்டம் குருத்தங்குண்டு பொந்துகம்பட்டி (அஞ்சல்), பாலமேடு (வழி), டி.வாடிப்பட்டி தாலுகா, மதுரை - 503.
478	230/1994	சொசைட்டி பார் ஆக்சிடென்ட் அண்ட் வில்லேஜ் எஜிகேசன் (சேவ்) 94ஏ, அருள் நகர், பைபாஸ் ரோடு, PRC தலைமை அலுவலக எதிர்புரம், மதுரை - 625 016.
479	5/1949	Lady Doak College Noyes Memorial Gardens Compound, Tallakulam, Madurai
480	283/1994	மதுரை பேங்கில்ஸ் வியாபாரிகள் சங்கம் 30, பெரிய வளையல் கார தெரு, மதுரை - 625 001.
481	89/1993	ரூரல் அசோசியேசன் பார் கம்யூனிட்டி ஹெல்த் எஜிகேஷன் - ரிகாபிலிடேசன் 14, 3வது தெரு, ரயிலார் நகர், மதுரை - 625 018.
482	98/1993	மதுரை சொக்கிசுளம் செளராஷ்டிர சமூக நல சங்கம் 97, மீனாட்சி நகர் (நெசவாளர் காலனி) சக்கிமங்கலம் போஸ்ட், மதுரை வடக்கு
483	99/1993	சமையல் தொழிலாளர்கள் நல உரிமைச் சங்கம் 117, சுவாமி சன்னதி, மதுரை - 625 001.
484	211/1993	மேல அண்ணா தோப்பு குறிஞ்சி மனமகிழ் மன்றம் சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, 23, மேல அண்ணா தோப்பு, மதுரை - 625 010.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
485	277/1993	மதுரை நகர் சரக்கு வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் நலச் சங்கம் 12, கிருஷ்ணராயர் தெப்பக்குளத் தெரு, மதுரை - 625 001.
486	407/1993	மதுரை திலகர் திடல் ஞாயிறு, வியாழன் காய்கறி சிறு வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் 2ஏ, சுப்பையா பிள்ளை தோப்பு, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம் பேச்சியம்மன் படித்துறை ரோடு, மதுரை - 625 001.
487	114/1990	மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளத் தெரு குடியிருப்போர் நல உரிமைச் சங்கம் 43ஏ, கிருஷ்ணராயர் தெப்பக்குளத் தெரு, மதுரை - 625 001.
488	155/1991	தமிழ்நாடு யாதவ இளைஞர் சங்கம் 82, பி.டி.ராஜன் சாலை, மதுரை -2.
489	130/1990	கிறிஸ்டியன் இண்டர்டினாமி நேசனல் சர்வீஸ் அசோசியேஷன் 9/3, நியூ காலனி, மதுரை- 625 002.
490	232/1990	ஸ்ரீகலா இங்கிலீஸ் ஸ்டேல் மேனேஜிங் கமிட்டி 13, L.N.P. அக்ரஹாரம், மதுரை
491	50/1991	ஸ்ரீமீனாட்சி பஜார் சிறு தொழில் வியாபாரிகள் சங்கம் 101-102, ஸ்காட் ரோடு, மதுரை
492	70/1991	மீனாட்சி கோவில் நடமாடும் கைத்தறி ரெடிமேட் சில்லரை வியாபாரிகள் சங்கம் 5, கருப்பணசாமி கோவில் தெரு, சந்து மேலநாப்பாளையம் தெரு, மதுரை-1
493	78/1991	ரெயின்போ மனமகிழ் மன்றம் 43, கே.ஆர்.டி. தெரு, மதுரை - 625 001
494	129/1991	இன்ஸ்டிடியூட் பார் மாஸ் அவேர்னஸ் கடைன்ஸ் அண்டு எஜிகேசன் 15, பெரியார் நகர் 2வது தெரு, விசாலாட்சி நகர் போஸ்ட், மதுரை-625 401
495	252/1991	பனைக்குளம் சுந்தரநல்லூர் பாசன விவசாயிகள் சங்கம் பனைக்குளம் , மதுரை
496	356/1991	நகரி கிராம நல முன்னேற்ற சங்கம் மெயின் ரோடு, நகரி, அய்யங்கோட்டை, மதுரை - 624 221
497	39/1992	மதுரை மேலகோபுரவாசல் டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவு சாலையோர வியாபாரிகள் சங்கம் 37, மேலாவணி மூலவீதி, மதுரை
498	119/1992	Rural Education and Action Programme 18/159. 419 St Koodal Nagar, Madurai.
499	179/1996	தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மதுரை வீட்டு வசதிப் பிரிவு செக்டார் 6 வீட்டு உரிமையாளர் சங்கம் TNHB காலனி, ஆணையர், மதுரை
500	206/1989	மேலூர் செக்கடி கமை தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் 169, சிவகெங்கை ரோடு, மேலூர்- 625106

மதுரை (வடக்கு),
2019 மே 27.

இரா. கண்ணன்,
மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்),
(உதவி பதிவுத்துறைத்தலைவர் நிலையில்).

I.I. 77. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், சென்னகுணம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.

(ந.க. எண் 39/86/இ)

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், சென்னகுணம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் I.I 77-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 20/86/இ, நாள் 18-02-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

TR(H). 116. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா, உளுந்தூர்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்.

(ந.க. எண் 2/92/இ)

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா, உளுந்தூர்பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., எண் TR(H) 116-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண் 02/92/இ, நாள் 22-01-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

கடலூர்,
2019, மே 22.

சு. திருஞானசம்பந்தம்,
உதவி இயக்குநர்,
கைத்தறி மற்றும் துணிநூல் துறை.